



### சர்ச்வில் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமான பேரிடர் நிவாரணம் இப்போது கிடைக்கிறது

ப்ராம்ப்ட்டன், ON (ஏப்ரல் 1, 2022) – பிப்ரவரி மாதத்தில் சர்ச்வில் பகுதியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இந்த இயற்கைப் பேரழிவினால் பாதிக்கப்பட்ட ப்ராம்ப்ட்டன் குடியிருப்புவாசிகள் மற்றும் குடும்பங்களுக்கு உபாயமாக ஒன்ட்டாரியோ அரசாங்கமானது, பேரிடரிலிருந்து மீட்சி பெறுவதில் உதவுவதற்காக, [ஒன்ட்டாரியோ பேரழிவிலிருந்து மீட்சி பெறுவதற்கான \(DRAO\) திட்டத்தினை செயல்படுத்துகிறது](#) .

பேரிடர் உதவித் திட்டமானது, முதன்மை குடியிருப்பு மற்றும் அதன் அடிப்படை உள்ளடக்கங்கள், சிறு வணிகம், பண்ணை அல்லது இலாப நோக்கற்ற நிறுவனத்திற்குப் பொருந்தும். காப்பீட்டின் கீழ் கிடைக்கவிருக்காத அவசரச் செலவுகள், மற்றும் அத்தியாவசிய சொத்தை பழுதுபார்ப்பதற்கான அல்லது மாற்றுவதற்கான செலவுகளுக்கு, இந்த நிதியுதவி பொருந்தும். காப்பீடு மற்றும் செலவுகளை மதிப்பாய்வு செய்ய குடியிருப்புவாசிகள் அவரவர் தனியார் காப்பீட்டுச்சேவை வழங்குநர்களுடன் பேசுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க கடைசி தேதியானது ஜூலை 29, 2022 வெள்ளிக்கிழமையாகும்.

தகுதி பெறுதல் பற்றிய மேலும் தகவல்கள், நிதியுதவிக்கு எவையெல்லாம் அடங்கும், மற்றும் உதவி பெறக்கூடிய பகுதியின் நிலவரைபடங்கள், ஆகியவற்றை இங்கு

காணலாம்: [ontario.ca/disasterassistance](http://ontario.ca/disasterassistance).

### வெள்ளத்திலிருந்து பாதுகாப்பு

வசந்த காலம் வரவர வெப்பநிலை உயரும் என எதிர்பார்க்கப்படுவதால், மாறிவரும் வானிலை முறைகளையும் அதற்கேற்ப அவரவரின் சொத்துக்களையும் கண்காணிக்க குடியிருப்புவாசிகள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.



வெள்ளம் ஏற்பட்டால் அதை எதிர்கொள்ள நீங்கள் தயாராக இருப்பதை உறுதிசெய்ய நீங்கள் எடுக்கக்கூடிய செயல்படிகள் உள்ளன. மழை, உருகும் பனி மற்றும் பனிக்கட்டிகள் தண்ணீராகி தாராளமாகப் பாய்வதற்கும், எங்காவது செல்வதற்கும் உதவிகரமாக இருக்க, நீர்ப்பிடிமான கொள்ளிடங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் இருந்து அதிகப்படியான குப்பைகளை அகற்றவும்.

வெள்ளம் நேர்ந்தால்:

- நீரில் நடந்துசென்று மின்சாரத்தை அணைக்க ஒருபோதும் முயலவேண்டாம். மின்சாரத்தை துண்டிக்க ஹைட்ரோ ஒன் ப்ராம்ப்டன் (Hydro One Brampton) அமைப்பை தொடர்பு கொள்ளவும்.
- மின்சாரம் பாயலாம் எனும் இடங்கள், மின்சார சாதனங்கள் அல்லது மின்கம்பிகள் நீருடன் தொடர்பில் இருக்கலாம் என சந்தேகிக்கும் அறைகளுக்குள் செல்ல வேண்டாம்.
- வழக்கத்திற்கு மாறாக நீர் திரளுதல் (உதா., குடியிருப்பு பகுதி தெருக்களில் குளம் போல் தண்ணீர் தேங்குதல்) பற்றி 3-1-1 ஐ அழைத்தோ அல்லது [311@brampton.ca](mailto:311@brampton.ca) க்கு மின்னஞ்சல் செய்தோ புகார் தெரிவிக்கவும்.

வெள்ளநீர் வடிந்த பின்னர்::

- கட்டி சேருதல் மற்றும் நீர் கசிவு தொடர்பான நீண்ட கால அபாயங்களிலிருந்து பாதுகாக்க உங்கள் வீடு/சொத்துக்களை சரியான முறையில் சுத்தம் செய்வதை உறுதி செய்யவும்.
- வெள்ளம் சூழ்ந்த சாலைகளில் நடக்கவோ வாகனம் ஓட்டவோ வேண்டாம். தண்ணீர் தேங்குவது என்பது, தெருக்கள் மற்றும் நடைபாதைகளில் பாதுகாப்பை பாதிக்கலாம்.

தயாராக இருங்கள்

- அபாயங்களை அறிந்து, உங்கள் வீட்டைப் பாதிக்கக்கூடிய பேராபத்துகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.
- வீட்டில் உள்ள அனைவரும் அறிந்திருக்கக்கூடிய அவசரகாலத் திட்டத்தை வைத்திருங்கள்.
- உங்களால் குறைந்தபட்சம் 72 மணிநேரம் தாக்குப்பிடிக்கக்கூடிய அடிப்படைப் பொருட்கள் கொண்ட ஒரு அவசரகாலப் பெட்டியை கைவசம் வைத்திருக்கவும்.
- உங்களுக்கு காப்பீட்டுச் சேவை வழங்குபவரிடம் பேசி, உங்களுக்கு சரியான காப்பீடுக் கவசம் இருப்பதை உறுதிசெய்யவும்.

ப்ராம்ப்ட்டன் நகரின் அவசரகால மேலாண்மை அலுவலகத்திலிருந்து கிடைக்கின்ற வெள்ளம் பற்றிய மேலும் தகவல்கள் மற்றும் பாதுகாப்புக் குறிப்புகள் பற்றி அறிய வருகை தரவும்: [Brampton.ca/prepared](http://Brampton.ca/prepared) மற்றும் டுவிட்டரில் அவர்களை [@BEMOprepared](https://twitter.com/BEMOprepared) யில் பின்பற்றவும்

-30-

**ஊடக தொடர்பு**

ப்ராம்ப்ட்டன் நகர பன்முக கலாச்சார

ஊடகம்

[multiculturalmedia@brampton.ca](mailto:multiculturalmedia@brampton.ca)